

# கால சூழல்களை கடந்த நம்பிக்கை

## 2021 க்கான செய்தி

இந்த கடந்த சில மாதங்களில் மணித நேயத்தில் முன்னேற்றத்தை அதிகமாக காண முடிகிறது. எழுச்சி மற்றும் நிச்சயமற்ற காலங்களில் கூட தியாக சிந்தனையுடன் தங்களைத் தாங்களே அற்பனம் செய்யும் வாலிப பெண்கள், ஆண்கள் ஏராளமானோர்.

பல இளைஞர்கள் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர், என்னவிதமான நம்பிக்கை எங்களை வழிநடத்துகிறது; எல்லாம் நிலையற்றதாக இருக்கும்போது நாம் எதை நம்புவது அல்லது சார்ந்து இறுப்பது? நாங்கள் வாழ்வதற்கான நோக்கம்தான் என்ன என்ற மேலும் ஆழமான மாற்று குரல்கல் எழுகின்றன. நாங்கள் ஏமாற்றமடைவதை தவிர்த்து , நம்பிக்கையின் அறிகுறியின் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

2021 ஆம் ஆண்டிற்கான இந்தச் செய்திக்கு பதிலளிப்பதற்கான ஒரு வழியாக, 15 முதல் 35 வயதுடைய இளைஞர்களை உறுதியான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவதற்கு அழைக்கிறோம். எவ்விதமான முயற்சிகள் அல்லது நபர்கள் என் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும். அடுத்த சில மாதங்களில், இந்த பதில்கள் பல்வேறு வடிவங்களில் வெளியிடப்படும்: உரைகள், வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் மூலமாக.. [solidarity@taize.fr](mailto:solidarity@taize.fr) இல் எங்களுக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள் .

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தற்போதைய சூழ்நிலையில், உலகின் பரந்த பிராந்தியங்களில் வளர்ந்து வரும் ஆபத்தான தன்மையை நாம் காண்கிறோம், தைரியமான அரசியல் முடிவுகள் எடுக்க வேண்டிய தேவை உள்ளது.

ஆனால் நாம் அனைவரும் மேற்கொள்ளக்கூடிய ஒற்றுமை, சமூக நட்பும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து பலரும் மற்றவர்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளனர். பரஸ்பர உதவி எதிர்காலத்திற்கான ஒரு பாதையைத் திறக்கிறது என்பது அவர்களின் பெருந்தன்மை நமக்கு நினைவூட்டுகிறது.

நமது பொதுவான இருப்பிடமான இந்த புவியை

காப்பாற்ற பல இளைஞர்கள் தங்கள் ஆற்றலை அர்ப்பணிக்கிறார்கள்! காலநிலை, அவசரநிலைக்கான அனைத்து பதில்களும் சொல்லில் மட்டுமே வழங்காமல் எல்லா இடங்களிலும் முன்முயற்சிகள் உருவாகின்றன, அவை சுற்றுச்சூழலை மிகவும் மதிக்கும் வாழ்க்கை முறைகளை நோக்கி முன்னேற ஏற்கனவே நம்மை அனுமதிக்கின்றன.

இறை நம்பிக்கை உடையவர்களாகிய நமக்கு பூமி கடவுள் நம்மிடம் ஒப்படைத்த ஒரு பரிசு, அதை நாம் பாதுகாத்துக்கொள்வோம்.

அநீதியின் கட்டமைப்புகளைப் பற்றி மக்கள் அதிகம் அறிந்திருக்கிறார்கள், அவைகளில் சில கடந்த காலத்திலிருந்து நாம் பெறப்பட்டவைகள்.. துரதிர்ஷ்டவசமாக, அதிகாரம் அனைவருக்கும் எப்போதும் நன்மை செய்ய பயன்படுத்தப்படுவதில்லை. இத்தகைய துஷ்பிரயோகங்களை நாம் சந்திக்கும் போது, விரக்தியும், கோபமும் புரிந்துகொள்ளக்கூடியவையே. நமது சமூகங்களை பிளவுபடுத்தும் செயல்களை தாண்டி நீதியையும் சமாதானத்தையும் உருவாக்கியவர்களாக இருப்பதற்கு யார் தைரியமாக முன்வருவர்?

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திலும், கார்பன் உமிழ்வைக் குறைப்பதிலும், மாற்றக்கூடியவற்றை மாற்றுவதற்காக நமது நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்க முடியுமா? கிறிஸ்தவ சமூகங்கள் இந்த முயற்சியில் பங்கேற்கின்றன: "பசுமை தேவாலயங்களின்" நெட்வொர்க் போன்ற எக்குமெனிகல் முன்முயற்சிகள் சுற்றியுள்ள பல்வேறு உலக நாடுகளில் உள்ளன.

ஏற்கனவே 1989 ஆம் ஆண்டில், பாசல் பட்டணத்தில் நடந்த ஐரோப்பா தேவாலயங்கள் அனைவரையும் "முடிந்தவரை சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்" என்று அழைப்பு விடுத்தன: இதன் பொருள், எரி சக்தி பயன்பாட்டை குறைத்தல், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல் மற்றும் கழிவுகளை கட்டுப்படுத்துதல்.

தேஸே பட்டினத்தில் சுற்றுச்சூழல் மாற்றத்தை நோக்கிய எங்கள் முயற்சிகளை நாங்கள் தொடர்கிறோம். இதில் எங்களுக்கு உதவ, அணைத்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன ([www.taize.fr/eco](http://www.taize.fr/eco))

## சகோதர சகோதரிகளாக நேசத்துடன் வாழ்வது

ஆமாம், நிகழ்காலத்தின் கடினமான யதார்த்தங்களுக்கு மத்தியில், நம்பிக்கை சிறு அடையாளங்களாகவும் அல்லது எல்லா நம்பிக்கைக்கும் மேலான நம்பிக்கை யாகவும் நாம் காணலாம்.. இதற்காக, பிற சபை சேர்ந்த கிறிஸ்தவர்களுடனும், பிற சமய நம்பிக்கையாலாடனும், இறைமறுப்பாலாடனும் அல்லது வெவ்வேறு கோட்பாடுகளை உடைய மற்றவர்களுடன் நாம் ஒன்று இணைய வேண்டும்.

நாம் சகோதர சகோதரிகளாக வாழும்போது மகிழ்ச்சி புதுப்பிக்கப்படுகிறது, வீடற்றவர்களுடன், மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள், முதியவர்கள், நான் அல்லது தனிமையில் இருக்கும் ஆண்கள், பெண்கள், மற்றும் சிரமத்தில் உள்ள குழந்தைகள், குறைபாடுகள் உள்ளவர்கள். குடியேறியவர்களின் வாழ்க்கையின் சூழ்நிலைகள் நம் அனைவரையும் பாதிக்கக்கூடும். தொற்றுநோய் நமது மனிதகுலத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துவிட்டது.

முன்பை விட நமக்கு ஒருவருக்கொருவர் தேவை.என்று போப் பிரான்சிஸ் தனது கலைக்களஞ்சியமான ஃபிரெடெல்லி டூவிட்டரில் இதை நமக்கு அழுத்தமாக நினைவுபடுத்துகிறார், "யாரும் தனியாக காப்பாற்றப்படவில்லை, மேலும் உலக கன்னோட்டம் இல்லமல், மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்ற சவாலை அறியாமல், நமது உண்மையான அடையாளத்தை காணமுடியாது என்கிறார். அவர் மேலும்

கூறுகையில் பிற கலாச்சாரங்களால் செறிவூட்டப்படுவதற்கான திறந்த மனது மற்றும் துயரங்களால் பாதிக்கப்பட்ட பிற மக்களை அரவணைக்காமல் மற்றும் அக்கறை இல்லாமல் "(532 5146)இது சாத்தியம் இல்லை.

தனிநபர்கள் மற்றும் மக்களிடையேயான உறவுகளில், போட்டி மணபான்மையில் இருந்து சேர்ந்து பயணிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் அல்லது சங்கங்கள் உள்நாட்டில் இருந்தாலும் அதை தேசிய அல்லது சர்வதேச அளவில் ஆதரிப்பது.

## நம்பிக்கை - ஒன்றின் மீது நம்புவது

இறை நிலையில் நிலைத்து இருக்க, இளைஞர்களிடம் இறை நம்பிக்கையை பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம் பிரதிபலிப்பதை தேசு நிகழ்ச்சியில் கவனிக்கிறோம். நம்புவது என்றால் என்ன? கடவுள் இருக்கிறார் என்றால், இந்த கடவுள் வரலாற்றில், தனிமனித வாழ்வில் செயல்படுபவராக இருக்கிறாரா?

இப்படியான கேள்விகளுக்கு நம்முடைய பார்வையில் கடவுளைக் காணமுயற்சிப்பதை தவிர்ப்பது முக்கியம், நாம் கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் விட கடவுள் எல்லையற்றவர். அன்பிற்கும், சத்தியத்திற்கும் நம்முடைய தாகத்தின் தேடுதலாக இருக்க வேண்டும்.

நம்முடைய உள்ளான ஆன்மீக பயனத்தில் அனுபவம் எந்த நிலையில் இருந்தாலும், நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை அடிக்கடி உணர்கிறோம், ஆனால், "நம்பிக்கையின் யாத்ரீகர்கள்" என்ற வகையில், நாம் ஒன்றாக பயணிக்கிறோம், தேடலைப் பகிர்ந்துகொள்கிறோம்.

"விசுவாசம் என்பது கடவுள்மீது ஒரு எளிய நம்பிக்கையாகும், இது நம் வாழ்நாளில் ஆயிரம் முறை திரும்பத் திரும்ப நம்பப்படுகிறது ... நம் ஒவ்வொருவருக்கும் அனேக

சந்தேகங்கள் இருக்கலாம்" என்று சகோதரர் ரோஜர் கூறுகிறார்.

நம்புவது என்பது முதலில் நம்முடைய உள்ளான உணர்

வின் ஆழத்திலும், பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு முன்னிலையில் நம்பிக்கை வைப்பதை அர்த்தப்படுத்துவதில்லை, இனம்கானாத ஆனால் இன்னும் உண்மையானதாகவும் இருக்கும் ஒரு பிரசன்னம். அத்த பிரசன்ன இருப்போ அதன் திணிப்பை நம்மேல் விதிக்கவில்லை, ஆனால் ஒவ்வொரு தருணத்திலும், அமைதியாகவும், ஒரு வகையான புதிய சுவாச காற்றாக நாம் வரவேற்க முடியும். நம்முடைய சந்தேகங்களைப் பொருட்படுத்தாமல், நாம் மிகக் குறைவாகவே புரிந்துகொள்கிறோம் என்ற எண்ணம் இருக்கும்போது கூட, எப்போதும் நம்முடம் இருக்கும் ஒரு பரிவுள்ள பிரசன்னம்.

கடவுளின் புதிய அடிவானத்தைக் கண்டறியும் அக்கறையுள்ள பிரசன்னம் இந்த ஆன்மீக புதிரின் மீது நற்செய்தி என்ன ஒளி வீசுகிறது?

இயேசு இந்த அக்கறையுள்ள பிரசன்னத்திலிருந்து தனக்காணதை இறுதிவரை பெற்றுக்கொண்டார், அவர் தொடர்ந்து அதில் கவனமாய் இருந்தார். அது அவருக்கு ஒரு உள் வெளிச்சம், கடவுளின் சுவாசம், பரிசுத்த ஆவியின் உத்வேகம்

துன்பம் மற்றும் முழுமையான தனிமையின் ஆழத்திலிருந்து, அவர் சிலுவையில் இறக்கும் போது, எல்லாம்

அர்த்தமற்றது பேல் தோன்றியது.

அவர் கைவிடப்பட்ட உணர்வுகளை ஒரு அழகையில் வெடிக்க அனுமதித்தார், ஆனால் இன்னும் கடவுளிடம் உரையாற்றிய வார்த்தைகளில் "என் கடவுளே, என் கடவுளே, நீங்கள் ஏன் என்னை கைவிட்டீர்கள்?" துரோகம், சித்திரவதை, மரண தண்டனை, இயேசு அன்பை ஆழ்ந்த இருளில் கொண்டு வந்தார். அந்த அன்பு தீமையை விட வலிமையானது என்று காட்டப்பட்டது, மாத்தலேனா, பின்னர் அப்போஸ்தலர்கள் இந்த எதிர்பாராத, நம்பமுடியாத செய்தியைத் தெரிவித்தனர்: அவர் உயிருடன் இருக்கிறார். கடவுளின் அன்பு வெறுப்பையும் மரணத்தையும் வென்றது.

இந்த செய்தியைப் பற்றிக் கொண்டு, முதல் கிறிஸ்தவர்கள் பெறுகிவிட்டார்கள், அதற்கு அவர்கள் சாட்சி கொடுத்தார்கள்,

கிறிஸ்து இனிமேல் கடவுளோடு உயிரோடு இருக்கிறார். கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் பிரபஞ்சத்தை நிரப்புகிறார், மேலும் ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கிறார். கிறிஸ்து எளியோரிடத்தில் ஒன்றி இருக்கிறார், அவர்களுக்கு நீதி வழங்குவார், அவர் வரலாற்றையும் படைப்பையும் நிறைவேற்றுவார், மரணத்தின் பின்னர் மகிழ்ச்சியின் முழுமையில் அவர் நம்மை வரவேற்பார். மனித வன்முறைக்கு

அப்பால், சுற்றுச்சூழல் பேரழிவுகள் மற்றும் நோய்களைத் தாண்டி, ஒரு புதிய அடிவானம் திறக்கப்பட்டுள்ளது. அதை நாம் அறிய முடியுமா?

## பார்க்கும் முறையில் மாற்றம்

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்ற அடிவானத்தலிரு வெளிப்படுத்தப்பட்ட இந்த ஒளி நம் இருப்புக்குள் நுழைகிறது. மீண்டும் மீண்டும் அது பயத்தின் நிழலை அப்புறப்படுத்தி, ஜீவ நீரின் நீரூற்றாக ஆக்குகிறது: இதன் காரணமாக புகழின் மகிழ்ச்சி வெடிக்கிறது

இதன் விளைவாக, ஒரு இனம்புரியாத ஈர்ப்பின் மூலம் . கிறிஸ்து முடிவு மட்டும் தொடர்ந்து செயலாற்றுகிறார் என்பதை நாம் உணர முடியும், கடவுளின் அன்பில் மனிதகுலம் மற்றும் முழு பிரபஞ்சமும் ஒன்றுபடுகின்றன. மேலும் அவர் தனது பணியில் நம்மை பங்காளிகளாக்குகிறார்

கிறிஸ்து நம் எதிரிகளை கூட நேசிக்கும்படி கேட்கிறார். அனைவரையும் ஒருங்கிணைக்க, நம் நட்பை விரிவுபடுத்த தயாராக இருக்க வேண்டும் என்று கிறிஸ்து நம்மை ஒர் கூட்டாளர்களாக ஆக்குகிறார், அவருடைய சமாதானம் பகை நாடுகளை கூட நட்புறவு ஆக்க செய்யும் .

தொற்றுநோய்யின் இந்த காலகட்டத்தில், திருச்சபை தொடர்ந்து மனித குலத்தில் சகோதரத்துவத்தை வளர்க்க முடியும்.

பலவற்றில் மூன்று பரிந்துரைகளை இங்கே காண்போம்

நமது சமுதாயத்தை மேலும் மனிதநேயம் உள்ளவர்களாக மாற்ற, ஒருவருக்கொருவர் முரண்பாடுகளைத் தணிக்கும் விதமாகவும், நம்முடைய வேறுபாடுகளிலிலும் ஒன்றித்து நடக்கக் கற்றுக் கொடுக்கும் விதத்திலும் நாம் ஒருவருக்கொருவர் செவிசாய்க்க வேண்டும். திருசபை உரையாடலைத் தேடவும், அனைவரையும் சந்திக்க புறப்பட்டு செல்லும்படி அழைக்கப்படுகிறது. எந்தவொரு கிறிஸ்தவ சமூகத்தையும் சாராமல் வாழ்பவர்களிடமும் உரையாடலில் ஈடுபடத் தயாரா?

பல நாடுகளில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் வருகையை எதிர்கொண்டது., நாடுகடத்தப்பட்ட ஒரு நபரை அல்லது குடும்பத்தை வரவேற்பது எங்கள் திருச்சபைகளுக்கோ அல்லது சமூகங்களுக்கோ ஒரு ஊக்கத்தை அளிக்கக்கூடும். சமீபத்திய ஆண்டுகளில் தேஸே பட்டனத்தில் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் இதுதான், ஏனெனில் பல நாடுகளில் இருந்து குடியேறியவர்களை எங்கள் பகுதியை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து நாங்கள் வரவேற்றுள்ளோம்.

ஒரு வரவேற்பு சமூகமாக இருப்பது என்பது பல இடங்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்க்கு செவி கொடுப்பது. தேவாலயங்கள் அவர்களின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முன்னேற்ற முயற்சி எடுக்க வேண்டும். சில சமயங்களில் ஆதிக்க கட்டமைப்புகள் அவற்றில் ஊடுருவியதால், உடல், உளவியல் மற்றும் ஆன்மீக துன்பங்களை விளைவித்தன, தேஸே வில் இந்த விஷயத்தில் எங்கள் சத்திய பணி தொடர்கிறது ([WWW.taire.fr/protection](http://WWW.taire.fr/protection))

கிறிஸ்துவின் மூலமாக நம் பார்வையில் மாற்றம் பெறவேண்டும் ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்தையும் படைப்பின் அழகையும் நாம் இன்னும் தெளிவாக அடையாளம் கண்டுகொள்வோம், ஒரு குழந்தையை போல் நம்புவதற்கு பதிலாக, நம்பிக்கை மீண்டும் மீண்டும் முளைக்கிறது, ஏனென்றால் அது கிறிஸ்துவில் வேரூன்றியுள்ளது. , இந்த பூமியில் கடவுள் நமக்கு ஒப்படைக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான தைரியம்.

இந்த செய்தியைப் பிரதிபலிக்க விரும்பும் உங்கள் ஒவ்வொருவருடனும், நான் ஜெபத்தின் மூலம் ஒன்றிணைய இருக்கிறேன்.

கிறிஸ்து இயேசுவே, நீர் அருளிய உம்முடைய நன்மைகளுக்காகவும் எளிமைக்காகவும் நாங்கள் உம்மைப் புகழ்கிறோம். உங்கள் மனத்தாழ்மையின் மூலம் கடவுளின் ஒளி உம் வாழ்நாள் முழுவதும் பிரகாசித்தது. இந்த ஒளி இன்று எங்கள் இதயத்தில் பிரகாசிக்கிறது. இது நம் காயங்களை ஆற்றுவதோடு, நம்முடைய பலவீனங்களையும், நிச்சயமற்ற தன்மைகளையும் வாழ்க்கையின் நல்வாழ்வுகளாகவும், படைப்பு ஆற்றலாகவும், நம்பிக்கையின் பரிசாகவும் மாற்றும். கடவுளின் இந்த ஒளியை நம்மீது பிரகாசிப்பதன் மூலம், எல்லா காலகாலமும் நம்பிக்கையடையச் செய்கிறீர்கள்.

## சில விவிலிய இறை வார்த்தைகள்

தியானிக்க மேலும் தொடர்வோம்

மரியா இந்த வார்த்தைகளால் "கடவுள் ஆட்சியாளர்களை அவர்களின் சிம்மாசனங்களிலிருந்து வீழ்த்தினார், ஆனால் தாழ்மையானவர்களை உயர்த்தினார் பணம் படைத்தவர்களை வெறுமையாக அனுப்பியுள்ளார் (லூக்கா 1: 46-56 ஐப் படியுங்கள்)

இயேசுவின் தாயான மரியா, தீவிரமான மாற்றத்திற்கு, தீவிர நம்பிக்கையுடன் அன்பையும் மென்மையையும் ஒன்றிணைக்க முடிந்தது

இயேசு சொன்னார்: "பிதா என் பெயரில் அனுப்புகிற உதவியாளர் உங்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார், நான் உங்களுக்குச் சொன்ன அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்" (யோவான் 14: 15-31-ஐ வாசியுங்கள்)

இயேசு நம் அனைவரையும் தனியாக விட்டுவிடவில்லை, அவர் இறப்பதற்கு முன், பரிசுத்த ஆவியின் மூலமாக, தம்முடைய சீஷர்களுக்கு எல்லா நேரத்திலும் தனது பிரசன்னத்தை உறுதிப்படுத்தினார். ஆவியானவர் நம்மில்



வாழ்கிறார், நம்மை ஆறுதல்படுத்துகிறார், நம்மைத் தக்கவைத்துக்கொள்கிறார், கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாக நாள்தோறும் வாழ தூண்டுகிறார்.

வானம் மகிழ்ச்சியடையட்டும், பூமி மகிழ்ச்சியடையட்டும், கடலும், அதிலுள்ள அனைத்தும் ஆர்பரிகட்டும். வயல்கள் அவற்றில் உள்ள அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்; காடுகளின் மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியுடன் பாடட்டும். எல்லா படைப்புகளும் கர்த்தருக்கு முன்பாக சந்தோஷப்படட்டும்; அவர் பூமிக்கு நீதியைக் கொண்டுவர வருகிறார். (சங்கீதம் 96 ஐப் படியுங்கள்)

கடவுளைப் புகழ்ந்து பேச விவிலியதிரு பாடல்கள் நம்மை அழைக்கின்றன, கடவுளைப் புகழ்ந்து பாடுவது மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா படைப்புகளும் பங்கேற்கின்றன. நாம் படைப்பை பாதுகாக்கப்படுவது மட்டும் நம் நோக்கம் அல்ல,

மனித இனம் நீடித்து இருக்க அது நமக்கு தேவைப்படுகிறது. நாம் அதன் ஒரு பகுதியாக இருப்பதால், கடவுளின் அழகான வடிவமைப்புகள் எல்லா உயிர்களுக்கும் நீட்டிக்கப்படுகின்றன

## 2021 இல் நம்பிக்கையின் பயணம்

பூவியில் நம்பிக்கையின் பயணம் தொடரும். தற்போதைய நிச்சயமற்ற சூழலில் அதற்கான புதிய வடிவங்களைக் கண்டுபிடிக்க நம்மைத் தூண்டுகிறது, ஆன்லைன் முயற்சிகள் போன்றவை, இந்த பொது முடக்க காலத்தில் தகவல் தொடர்பு மூலம் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தில் இருப்பது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதைக் காட்டுகிறது.

தொற்றுநோய் தொடர்கையில், அனைத்து கூட்டங்களும் திட்டமிட்டபடி நடக்க முடியுமா என்பது தெளிவாகத்

தெரியவில்லை, ஆனால் 2021 ஆம் ஆண்டில் நம்பிக்கை பயணத்திற்கான பின் வரும் நிகழ்ச்சி நிரலை ஒழுங்கமைப்போம் என நம்புகிறோம்.

சுகாதார நிலைமை அனுமதித்தால், வரும் ஆண்டில் தேஸே பட்டினத்தில் வருடம் முழுவதும் வாராந்திர கூட்டங்கள் நடத்தப்படும்.

தேஸே விலிருந்தும் மற்றும் உலகெங்கிலும் வசிக்கும் சகோதரர்களுக்கு ஆன்லைன் கூட்டங்கள் நடத்தப்படும்.

## நட்பின் வார இறுதி

இளம் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில், 2021 ஜூலை 14 முதல் 18 வரை..

2021 ஆகஸ்ட் 22 முதல் 29 வரை 18-35 வயதுடையவர்களுக்கான ஆழ்ந்த கருத்தாக்கம் (பிரதிபலிப்பு) வாரம்.

டுரினில் ஐரோப்பிய கூட்டம், டிசம்பர் 28, 2021 முதல் ஜனவரி 1, 2022 வரை.

இறுதியாக, 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட புனித பூமியில் நம்பிக்கை யாத்திரைக்கான கட்டத்தை 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளலாம் என்று நம்புகிறோம். தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.